Rates

Subscription: Rs. 6 per year. including postage

Single copy: 15 cts. (including postage)

Advertisement: On application. 'In Memoriam': (within 4 inches) Rs. 5 per insertion.

Order Nisi: per insertion.

Registered as a Newspaper

(Established 1841)

Published every Friday

JUL 20 1945

JAFFNA, FRIDAY, JULY 20, 1945

NO. 28.

Please send all editorial correspondence as well as all business matters to Tellippalai. This will ensure prompt attention.

Notice

RIGHTEOUSNESS EXALTETH A NATION, BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

NEWS

VOL. 105

LOCAL

Acting Leader of Tamils

Dewan Bahadur I, X. Perera has
been elected to officiate as Presdent of the All-Ceylon Tamil Congress during the adsence of Mr. G,
G. Ponuambalam.

gress during the adsence of Mr. G.,
G. Ponnambalam.
Induction Service
An indiction service to the new
Incumbent Rev. V. S. B. Sathlanathan
is to be held at St. Mary's Church,
Kopay, on Saturday, the 28th of July,
at 5.30 p. m. by the Bishop of
Colombo.
Urban Cnuncil in Jaffna in favour of
Municipality

urban Chuncil in Jaffna in favour of Municipality
At the meeting of the Urban Council last Saturday the Vice-Chairman brought a resolution requesting the Minister of Local Administration to introduce the necessary legislation to convert the Jaffna Urban Council Into a Municipal Council from January 1st, 1947, The resolution was against.

Cannest teets Deputy of the Council Council for and two

Co-operator's Day in Jaffina
Control organisations set up during
the present emergency and said that
it was the spirit of the co-operative
movement which could purify the
public service and the public life of
the Island. Other speakers were
Mesers A. T. Vethaparanam, A. Arulambalam and Lewis Subramaniam.

J. L. C. F. Students' Week of
Evangelism

Next week will ne observed by the
Jaffina InterCollegiate Ohristian Fellowship as the Week of Evangelisin.
Every Unit will do more intensive
work during the week in the Area
they have chosen for Evangelisite
Work. A Leader is to be sent to each
Unit to help the members in their
programme for the week. The Week
is also to be observed as a SelfDenial Week. The activities of the
Week will coulminate in a Fellowship
Rally at Central College, Jaffina, when
the Secretaries of the different Units
will read reports of the work they
had done during the year.

Jaffina Assizes Open
The second Jaffina Assizes for the
year were opened on Monday by
Justice Wijeynwardene, The Calendar
consists of 16 cases of which 11 are
murder cases. Mr. F. Abeyawardene,
Grown Counsel Is conducting the
prosecutions while Mudaliyar Edmurder cases.

The Immediate amendment of the
textile regulations is being considered to enable the Textile Controller
to prescribe from time to time the
point values to be attached to any
textile or class of textiles. It is also
proposed to empower the Controller
by such an amendment to declare by
notification that ready-made apparel
imported into Ceylon from time to
thus may be sold free of coupons,
University of Cevlon—Changes in Montrol
University of Cevlon—Changes in Montrol

University of Ceylon—Changes in Staff
Consequent on the resignation of
Mr. D. G. Dowle, Lecturer in Geography, Messrs. N. Leiter and K.
Kularatnam have been appointed assistant lecturers and they will assistant lecturers and they will assume duties in August. Mr. S. F. de
Silva of the Government Training
College has been appointed a visiting
lecturer in Geography. The post of
Trofessor of Geography which has
been vacant since the inception of
the University is to be adventised
shortly. Mr. S. Dutt, assistant Lecturer in Economics has also, it is
learned, resigned.

Field Day at Union College

Field Day at Union College
The Annual Inter-House Athletic
Sports Meet of Union College was held
last Saturday on the College grounds
in the presence of a large number
of visitors, Old Boys and friends.
The competition was very keen and
much enthusiasm prevailed. The
three Houses ran neck to neck throughout the Meet until the Dickson House
won on the post by a lead of
one point thus wresting the title from
last year's winners—the Smith House.
The results were as follows:—Dickson
182% points, Smith 161%, Ward 183.
There was one outstanding performance, M. Sinnathamby completing
the mile in 4 mts. 55°8 secs.
At the end of the Meet, Dr. (Miss)
E. M. Thillayampalam distributed
the prizes and the Principal, Mr. I.
P. Thurairatnam thanked the visitors
and officials for their presence and
patronage.

Loss of Textiles in Railway

Loss of Textiles in Railway

Loss of Textiles in Railway
Transport
It is learnt that in view of the
mysterious manner in which the
contents of some packages have disappeared recently, a very strict scruting is to be kept on all consignments of textiles conveyed by train.
In one case a large consignment of cloth when delivered at its
destination was found to contain not
cloth but gunny-sacks, In yet another
case layers of straw had been
substituted for the cloth. Investigations made have not yet revealed as
to what stage in the journey the
gunnies and straw have been substituted. Suspicion is now cast as to
whether attempts are not being made
by certain consignors to deceive
the Railway and claim compensation
as the Railway does not examine
and check the contents in accepting
the packages. The consignors of
textiles are in future to put their
own seals on the packages so that
any tampering may be easily detected.

Farewell

any tampering may be easily detected.

Farewell to dev. and Mrs. S. S. Richards and welcome to the new vicar Rev, V. S. D. Sathianathan B. A., B. D. and Mrs. Sathianathan was held on the 1th of July at 5.30 p. m. at the Kopay St. Mary's Church premises. The retiring Vicar, Rev. Richards had served in Kopay for nine years. The social was followed by a public meeting presided over by Mr. R. S. Edwards. Meesrs M. E. Mylvaganam and S. R. Gunaratnam spoke on behalf of the Kopay and Urumpirat parishes respectively. Mrs. S. V. Chinnappah spoke on behalf of the women's guild. A purse was presented to Rev. S. S. Richards by Mrs. S. T. Daniel. Mr. G. S. Chelliah, Principal Christian College Kopay, thank the retiring pastor for all the services rendered to the Ohristian College, Kopay and welcomed that Mrs. Sathianathan, M. A. was joining the staff of Christian College Kopay next term. The Meeting ended with the benedictin said by the Ven. J. A. R. Navaratham.

by the Ven. J. A. R. Navaratham.

We are sorry to record the sudden death of Mr. K. Sinnappah, Headmaster of the Mahajana English School, which occurred on Tuesday. He succeeded the late Mr. Taylor Thuralappah as Headmaster of the School and has put in many years of falthful and devoted service. He was a popular figure in Tellippalai and was much loved and esteemed in the village. He leaves behind his wife, an only son and a host of relations and friends, to all of whom his sudden death has been a rude shock.

House to Let

An upstair house called "Ma-hesa Bhawan" situated in the 3rd Cross Street, Jaffna, with all modern conveniences, to let. Available from 1-8-45.

VICTORY SAVINGS WEEK 21st to 28th July, 1945.

ISLAND-WIDE TARGET Rs. 15.000,000

NORTHERN PROVINCE TARGETS IN

SAVINGS CERTIFICATES

	National Savings Week Collections		Target for Victory Savings Week	
Jaffna Town		Rs. 57,183-75		Rs. 15,000
Jaffna District	-	Rs. 79,147-75		Rs. 33,000
Point Pedro		Rs. 41,535-35		Rs. 40,000
Manipay		Rs. 72,551-75	*	Rs. 25,000
Vavuniya	-	Rs. 24,123-00		Rs. 10,000
Mannar		Rs. 57,489-75		Rs. 10,000

INVEST IN THE VICTORY LOAN FOR YOUR COUNTRY'S POST-WAR DEVELOPMENT.

MONEY SAVED NOW WILL BUY MUCH MORE AFTER THE WAR WHEN GOODS ARE PLENTIFUL.

Savings Certificates are sold at all Post Offices, Sub-Post Offices, Kachcheries, Banks, and by Divisional Revenue Officers, and Chief Headmen.

Voluntary Helpers during Victory Savings Week will assist you in purchasing Savings Certificates by helping you to fill in your application form; taking your money and depositing it and the form at the nearest Post Office, Sub-Post Office, Kachcheri or Office of Chief Headman or Divisional Revenue Officer. Please see that you obtain a receipt from the voluntary helper for any money paid to him. He will wear a badge of authority signed by the Chairman of the Savings Committee for the area. You will receive your Savings Certificate in due course from the Post Office or from the Authorized Helper. You must then surrender the temporary receipt to the Authorized Helper.

Times Building, Colombo.

R. Y. DANIEL, Commissioner, War Savings Movement.

#### THE SHOP FOR THE BEST BOOKS

General and Regional Geography by Unstead and Taylor. Geography of Ceylon by E. K. Cook.
Introduction to Tropical Botany by M. J. Legog.
Light and Sound by Stewart.
Heat, Light, Sound and Magnetism and Electricity by Mackenzie.
A Class Book of Physical Chemistry by Lawry and Sagden.
Introduction to Organic Chemistry by E. J. Holmyard.
Higher Algebra by Hall and Knight.
Pitman's Shorthand New Era Edition.

Apply to:

R. C. S. Cooke,

District Registra, Voolation am Foundation.

R. C. S. BOOK SHOP,

Go-op, Societies, an anaham.org

Pitman's Shorthand New Era Edition.

THE C. L. S. BOOK SHOP,

First Cross Street, Jaffins,

## த் இது சாச்சியத்தாரை உயர்த் தும்; பாவமோ எத்தச்சனங்களுக்கும் இகழ்ச்சு.

## புதினக் குறப்புகள்

madaines - ib mirefillens

திர்களை சிகர்த் இரண்டன் கி பிறிப்போ சென்ற இன் டிக்கு படிகர் ப மல்யது எழுப்பான காரமண்டபுக்கில வழகையான அசார் ஞ. ன், சில்பல் விஜயகர்ச்சன விசாகோவை ஆர பிச்ச வை விக்காக்கள் இர் Ve விருக்கி விருக்கி கிறையில் இரி விருக்கி இருக்கு இருக்கி விருக்கி விருக

விசர்சர்த் குறைப் முகல் மழ்த்த மல்லது சென்றத்தி இதில் காகுகு பள்ளர் ஒரு கோல்மல்கள் கொன்றதாகக் துந்தத்தட்டப்பட்டிருக்கின்றனர். திரு. G. G. பொன்னவ வடகுந்தயனிகளுக்

unamuch Cranad fromb

a de als à une a seusid à con à faut à me l'eard of management Dis a La Consa de la consultation de la consu

யாழ்ப்பாகத்தத் முனிசீப்பாலிற்ற

சென்ற வரச்சர்க்கும் மாழ்ப்பாண காசக்க மாசர்ச்சர் கூட்டச்சில் சல்ச உப அண்ணை 1947-ம் வருட்சகோர் யாழ்ப்பாண ச சிரு காசக்கச அமைக்கப் பட உள்ள இரசு கிய மக்கிக்கை அமைக் ேட்டிகோ (பெறும் பேசின் பைக் கொண்டுவர் அத்தப்புச்செர் எப்பட்ட ஓ

## ஓம்வது ட் பள்ளிக்கூட உபாத்தீமன் கூட்டம்

த. இ. மாழ்ப்பாகைச் சபாசங் கப் பின்னாகனவாக சம்பக்கமாக ஜுருல மாசம் 16 நி.தி. சம்மத் சடைகளின் ஓம்வாரம் பன்னிரகம் உம்தனமாக உட் டம் ஒன்ற மாக+ச நகைநபில் சா. சட்கை 4 மண்போல் வைக்கபட்டத்

ஐக்கிய பண்டக்காடைவில் திருத்சங்கள் தற்போத உலகையிலுள்ள கேச்ப பண்டக்க இல்ல வையாட்டிற்றும் கிற புதிய எருத்தா இர உண்டக்குவதற் காக . இச்சுப் பண்டச்சு இகையின் புரய மாசத்திர்க்க குழு இ சட்டாயம் கூட டம் டேடே கோக்கள் மேல் இசாரி சன்பிரும் பும். . கடை ச கோளின் கணக்கு. புத தூக்கான நடிக்கமாகு முறையால், மூக ஹ மார் சந்த காடு முறை சோற்க்கட்டில்ம்.

#### Es also grantifications e A FA So

அதில் இர்பாலின் முன்வீட் வீட்டும் துட்டம் திற, ஜீன்னு இரசப்பிருகின் பைசை சந்தித்து, 90 ப்பிடென்னமாக அம நடைய செய்யுவிர்தனர்.

Black amagGunge

சென்ற சன்பத்தனம் (11 ம் சிசுடி) இரைநாள் தொடர்போட்டப் பகுசலி ஒன்ன கொத்தியாளல் என்ற இட தி தாக இட்டிகள் கடையில் இட்டு 2010 குடை பெறும் பான சில்லன் காற டேயின் பெறில் பான என்னைச் வைசி பிரசுகும்படி வசாலினை செய்யக் நனர். Graf Canto

பீசாரிலே (கட இத்தயா) 1945 ம் ஆண்டு இதன் பாரம் 3 ம் இதித்தும் 30 ம் இதன் பாரம் 3 ம் இதித்தும் 10,900 போர் பேற்கோங்குவ் மாண்டு போயினராம்.

#### pel pe Gentunt warpill

போர்கடம் என்ற இட சந்லேல மூன்ற பெலியார்க்க இது மார்கள் முகை அவர்பாக உத்தம்பகளாக 10 ம கத்த தப்பிசது. இச்ச கட்டியை நில மூகை வெரிய நுக்காம் தெய்த்த தெர் மணி சேச்ச்சம் கொற்றுக்க இன்பதி குகும்மை பிச்சம்பக்கி செலிக்க அதன நல்கிட்ட குறும் கல்கியக் கடத்த தம் மக்காரி அற்கம் நீன்டதில், விச்சத செப்றுபேறுக்குக் கொக்கும், விச்சத செப்றுபேறுக்குக் கொக்கும், விச்சத செப்றுபேறுக்குக் கொக்கும், விச்சத்

— மலாய் கூடுகளும், கொகப்பூரும் முற் இத்தை இடம் மட்ட த் தயராகளுகள். Depera apaumpacipum மு - சென்ற வெயச் - ரங்கள்-வே கப் புறப் புக்குவிலங்குயற்கேகின்றது. \_\_\_ பப்பாரையை காகிபக்கோக் சிப் பற்று கொண்காக்கம் சம்பட்பால் கலை பப்படுக்கு கண்டு சே தடு போய் கெல்ல கொண்டுக்கு அறில் உடுவல் சேன் இருக்கு அறில் உடுவல்

்கே வல் பிரபுலிகளை கெட்வாலிக் கட்டபட்ட இரச்சு நிலைக்கில் கட்டபட்ட இரச்சு நிலைக்கில் கட்டம் இரச்சு நிலைக்கில் கட்டம் இரச்சு நிலைக்கில் கடிக்கில் இரச்சு நிலைக்கில் நில் நிலைக்கில் நிலைக

டன். D . சேனு வால்சிகம்பட்டனர் கூற்று வால்சின் தறி பரிகள் தறி விரும்புகள் அடியர்கள் தறி விரும்புகள் அடியர்கள் விருக்கள் வுகு இல வா கரியர்கட்ட குந்த சபர்சாக இவர் வந்தபையுகள்,

சிம்லை மகையாடு . கொல்வியும்

District of the Hill அதன் காரும் மேல் மார்க்கின் கேர்க்கின் உத்துவரத்தை கிரும்க்கிரபு தம் மேல் வித்தக்கள் உரி ஆகுக் தேர்க் கிருரிய என்கின் அர் உரு இது இது துவின் பெல்லிய மிரு உறகேன் பது மட்டபாக்கி போலதி வின் மிக் Romas. Gradescult, eproda amenication american (Executive Council இராஜ பிசாக்க ஆடனேச் தற்பட்டபோக, இப்படிக் கெரிவு சொவிக் எ-வாப் பிரிவனருக்கும் யோய்மாக விறு குடிமன அவா கம்பினர். கடை சர் இதைவக்கு மினர்கள் கட்ட, இதை அந்த தெரிவ முக்கில் லீக்க அப்படிகளைய்டாக்கையாக் லீ - க ஒப்புகளான் சப்படாச்சன மறத் தவீட்டார், தரு ஜி எனுக்கு மறப்பு இடமாயிருக்ககால், தாம் வை ஜிகாஞவுக்குக் காட்டுவ , palamaj தொழு தெரின்ன இன்னுக்குக் கோட்டும் இற பிரப்புகள் மின்றைக் கிணித்தார் 25 in அப்படியே இந்த முகம அதாக ஆரவாராக்க இமை நாயிக்கையோடும் ஆரமிக்க மாள்கு தொளியும்றது. இதக்கள்ளி அதல் உலகத்திலும் சிரம் பிய விசாதைகை யுடையாகியது. இப் டோபட்ட நடையூரம்கசப்போன எண் கொழு நளியுண்டைகவிடப் டுமிகுற தா எடும் வடிக்கைக்கு ஆகாகமாகமுக்கைக்கு இறுக்க சேற்றுவர்கள் காரி காது நோட்பட்டிர தெறை கல்கேல் இது கடிய முடிக்கில் தன்ற ஆறு , கொக்கத்தை தில்வரோ முற்றில் கிடன் சிருந்த நாட்டுப்புக் கொள்ள பட்ட திருள்ள இன்றுக்கும். போன்கு படா இயான இணை சான் இதியேல்லி அது காரண மென்ச 'சுகல் வை செனிடா . அந்சோ சுத்தும் நில்க த பிர்தானிய அப்பைக்கும் குறுக் இது நடங்கை அற்ற நட்டிய சர்யு அதன் ஆப்சக்க இன் கொகிப்பு ஃ நித அதன் ஆப்சக்க உறு கோல் நின்றிருந் தான் இப்சக்க நட்டம் இதை வைக் சுடி6ளிடாமன் தது உலமடைக், கு+லம்.

cimulaçõe ema andus si começa examber Camb Guanza en Bas esta ba porte en acua anto 971 மானது உரசுகாட ஐச்சிய, காகி கோக கண்ட சந்தக் தடைசே த செல்யு ஆட்டிய வசுட்சு பத்தி The control of the co இக்காகப்பு ஒரு பாடம் படிக்கும். செய்தள்ளம் டென்றவு இதன்பாளி இந் இய கட்டைகள் சேச மக்கையு பரபு அம் கட்டுக்க கொற்க கட்டியை பரபு கொண்டி கருக்கும். இத் விகையக்கில் குறும் கட்டுக்க ஆடியை இதியான துருக்கிற கோலில். ஆசார் சுதி கட்ட வேண்டும் மற்ற என்னை தடியாது கட்ட வேண்டும் மற்ற என்னை தடியாது கட்ட வேண்டும் மற்ற கருக்கும் முகத் காள் முருக்கில் திறைப் பின் தல்கைய முறையின் தத்தமைப் மின் தல்கைய முறையின் தத்தமைப் முறையுண்டாள்ம் பெரும் இரும். இப் முறையுண்டாள்ம் பெரும் இரும். இப் முறையுண்டாள்ம் பெரும் இரும். இப் முறையுண்டாள்ம் பெரும் இரும். இப் மேல் பிரபுவிறுக்கும் காண்கையுக்கு Foundation.

வாசற்படி வரையும்

"விடி வேள் கி"

ஒருமுறை கெளிகொச்சியில நை கேகப்படிப்பு கடக்கிகாண் டிருக்கன A. B. C. D முகலிய அகேக கிறீஸ் கல ஊடுபா உடகார்க் கிருக்க அலே வக் கடுக்கபக மக்க இருக்க க ந்க கப்பட்டவர்களுக் தன் எப்படி ஊழிபஞ் செப்வது என்பதபற்றி துப்பு றக்க விவாகம் கடக்க கெ.ண் டிருக்கக். அக்க ரசமண விவா தக்கை கேழே வணிபுங்கள்:--

துவேவா்: நமகு இறீன் தவசகைப களில்ல சாத்வி தம்சம் ட்டு மோசமாகப் பாககட்டப்படு சென்றது. இகைப்படி**றி என்ன** சினைகுறிகள்?

А, В, С, D 4 500 Зигі: 23°, இர்சக் செட்ட வழக் Sun! தைத்தைல் கம் இ ஆண்டவ ருக்கு ஏவ்வளிவா மக்கைம யினமாயிருக்கிறது. இர் தச் சாத்விக்கியாசத்தை வேரோ டற் ஒழிக்க வேண்டும். கடித்பி o கா B தகாயினும் பா B பட வேண்டும்.

தன்: சரிதான! எவ்விதமாக இதை ஒழிக்கலாம் கூறக்கள்.

A: தாழ்த்தப்பட்டவருக்குள் ஊழி யம் தொடங்கவேண்டும்.

தூல்: அப்படி பென்றுன...?

A: guarai uncerto Gencies பேண்டுப். தன்பிப்போகர்கள் கவிர்ச்ஷப் பிரதிகள் இலங்க மாகக்காடுக்கத்வண்டும். உடுப் புகள் உணவுகள் கத்தார் போன்ற விச்சு காட்களில இல்வசமாக அவாகட்கு உள்ளி அளளி ஆமையக்கோண்டுப். இன்றும் பல செய்யலாமு.

B: என இபா! இலவச கணியும் கொடுக்கலாம். அவர் கட்டு கல்ல பிரசுங்கள்ள செய்யவேலைய்.

தன்: சரி போதம்! கீவகளயான நம் அவர்களே யுயாத்தப் டாம்படு வீர்களார் ஆபத்தமா?

A, B, C, D (4 500 8 2014: 2600 அவ எங்களம்மா விழுக்க கடமை. இத்தா ஆயுத்தப். அப படி காம் பாடுபடாகுட்டால காத்தர் அக்ககுச் சரிபகவும் அடிர்டு அத்சமாகவில் தெர்ந்த

தில: (மெத்தாகத் தாடியை உருவிக் கொண்டு) உலகள் வாசற் மு வரையும் தம்மே இந்தத் தாழ்க் தப்பட்டவர்களே வான் தறிர

கள். ரிங்கள் 'அவர்கட்காக உட் கள் அரசும்பான உரிரை விட வேண்டாம். அவர்கள் உங்கள் வாசர்படினையக் கடக்கை சாப் பாட்டு மேனை சை மட்டும் ம இடங் கொடுப்பீரகளை? எனை போத்கரிறிர்கள்? அவர்க ளுடைய உயர்வை விருப்புக்றிப் as an n?

A, B. C, D: (புவரும் ஆழ்ந்த மௌனக்கில் இருக்கிறுமன் தீல்பைச குனிந்த **கிரலாக** நிலத்தைக் இண்டிக் கடைக் கண்ணு வக்கவரகைய தாடி மைப்பார்க்க முர்கள்)

தன்: என மெனமை? பேசும்கள்

A: பண்டுதொட்டுப் பரப்பரையாக வாக பழக்கத்கை மாற்றின் உலகம் கடவரத் இப்ப!

B: அவர்கட்கு அவ்வளவு இடம் கொடுத்தால் செருக்கடைக்கு தததம் தொழில்களேச் செவ் வக்கை செய்யயாட்டார்கள்.

தல்: உலகம் கடப்பதைப்பற்றி கீற் கன் கவலப்பட வேண்டாம். அவர்கள் தொழில் செய்ய மறுக்காட்டார்கள். மறுத் தாலும் என்ன! காம் மயிர் வெட்டுகிறேம். சேவே தேரம்க் க்றேம், மற்றவைகளேயும் செ**ப்** தாகென்ன?

C: ஐயா சொல்வத கடைமுறை பில சரிவமாது.

D: தாழ்ச்தப்பட்டவர்கட்கு விக ஊடுப்பும் செய்வேய். ஆணை அவர்கள் உடையில் உணவில் அசுசுத்தில் கமக்கு சரிசமம் கவருவதை ஒத்துக் மகாளை முடிய இ.

அவர்கள் தன்: அப்படியானுல் கடை சி எல்ல வீசம்படிவரை யுக்கான என அ கூறுகிர்களா?

A, B, C, D: ஆம்! வசத்படி அப்பால் முடியாத

எவலோரும் எழுத்த பயபக்கி யாய நெக D வடைவர் தாழ்க்கப் பட்டவர் ட்காக உருக்கமான செயம் ஒன்ற செய்ப, உவேவர் ஆசிர்வாதம் கூற யாவரும் ஆடுபன் சொல்வி கையில் தண்டுப்புர்காங்களுடன் 3-ம வாய்க்கால பக்கமாகவும் லனி"பபக்கமாகவும் அழ்க்கப்பட்ட சகோதாகளேயுடர்த்தவென அ உற சுகமாகப் புரப்பட்டுவட்டார்கள். இது என கண்ணுக்கண்ட உள்ளன. கேட் உணவுக்கண்டு காதாற் படிவி நக்கியக் ஊறியா?

(Qual Bil)

### 70 வருஷங்களுக்கு மேற்பட்ட அனுபவம் ....



1872 in a sa B is on upon இங்கலாக்கில முதல் ஹம்பர் துவிச்சக்கரம் செய்யப்பட்டது. ஹம்பர் தவிச்சக்கரத்தில் ஜேப் பட்ட வர்களும், பொனும், இட்டை அமை இன்ற அகனுடைய நீடை அனுபலகளத்தும் அது செய்கை பண்ணப்பட ந்தமையையும் காட்டுகின்றது.

DA + sian i Bi point வைத்தை பட்டேபடுத்தப்பட்டாலும் அதற்குத் தேவையான மறபகுதி கள கடைப்பதனை அம்பர் தவிச்சக் கரத்கை யுடையோர் தொக்த**ாவு** இலலாமல் அதைப் பாளிக்க**ாம்.** 

ஹம்பர்

ஆசிமல் நக அன்பு பெரு நக கேச்பெங்களுக் திமைபரு நக பாசக்கபே பகிக்கிரமேப நள் பேசு காடிமே என் சென் வி மேர்க்கவே

. W 5 T T -- 8

1945 ம வநு ஜுவே மு 20 உ

#### சிழ்லா மகா நாடு

மேறக் விய மகாகாட்டின் இற கமிலே Dr துழிதிக்கி பிர சாக உள்ளிவல் போபுளோடு செய்க சப்படின்னபி Dr. பிர சாத உவே வவ வாபுவு எதச் செச்சுன்ற எனவ்வெளி: மாகம் அதா வாற்றபடுபானத மக் தக்கத்தக்கிடமான காரிய மென்பது. மேலும் அளி எசுரண னது: இம்மகாக டு போத்கமைய்ப் பேரணதற்குக் காரணம் கொள்கிற சார் ஒத்துகைமுபாமற போனதல்ல. அத அத் கலப் டு படி செய்யக்கடி பகை பெல்லாக கொக்கிறசார் செய த் நக்க்ண்றுர்கள் அப்படி Dr. அர நாத் சொனை பிரை உட்வ வெல அரபு மாறு த்தாமாக: செட்க நசுரின் மனே கின்பைத்தான ஊகு மகக் செல்ற என அறும், மகாவட்டின் போக்கலத்தைப்பற்றி, அத துக்கத் துக்கிடபான வேர் காரிப்பென நாம

அக்கமாசம் , 15ம் திக்கி மகா ாட்டின் விஆபங்கள்க் குறித்து அறிக்கை கூறும்போது, உவேவெல் போபு சில குறப்புளோக கூறுவா செனக் வரக்கிருக்கப்படுகின்றது. 13ம் திக்கி செட்டுக்றசிய காரியக் கம்றம் கால்கை மணித்தியால்வக னாகக் உடிவது. அ.க.ட முடி கிலே கொங்கிறசின் தல்லவர் மௌல தை அஜாக உவேவை பிபபு கின் கட்டத்தின் முழுக்காரிபத்தை யும்பற்றி டேடித்ததாகப் பத்தரிகை காரருக்குக் கூறியி நக்கின்றுர். சுதே செய முன்னிமகளுடைய

காமங்கள் இராச போக்கிகமின் காம அட்டவண் ப்விலலாகி 4ல, கொங் க்றகின் அப்படி மடியம் எப்படி விருக் கு வமனக் கேட்டகேள் வி + கு மவு ைனு அவு சம் மற்பிம் முயாகச் செர்க் னது என்னவளில்: ஒரு பிரிகின் பிரக்கி நில்ளே மாத்தாம் அத அட்க்கிபி நக்கிற சுதன்றுல், சென் த்தன் அத்தகு ஒரு கேவிம் ஒத்தப்

#### இந்திய காரியங்களேச் சரிப்பண்ணுவதில் நம்பிக்கை

புக்ய பார்ளிமெக்குச் சககம் உடிவரும்போது, தெர்விடப்பட்ட புக்ய பேச்சி கண்க்கொண்டு, இக்கி பா மின் அரசிபல மு கொட்டைகளே கிகிரத்திர்சப்பப் சரித்த னிபர் ஏற்ற வ த் தன வ வாக் ்சப்வராக வெ இத்திய ஈக்கைய்றாக் பிடியின தண்வா, கா. யூலில் B. சில அமது அபேபிராயமாகச் சொல்கியிருக்கை

ஞா. "செல அரசெயற் தல்லவர்களது எதிர்த்தமைன கூரியல் எனிருந்த போதனும், பிரிக்கு ணியணி - சனக் கள் இச்சய அரச்யர் கஞ்டங்களோ எப்படியும் கிகிர்கதில்சப்ப ஆவல்ல அரசாவக்கதை கொருகுவாக்களை

பத சிச்சயம்.

By. Sa pappaga B Deim னது என்னவென்ல; கூடுதல்லடாக கப்பட்ட இசோப்பெக் கெண்லேயும், க க விக்கிய வடு வரு கபக தப் மாத்சியான ஆளுகை ஸ்தா பிக்க வண்டு மெனதும் பொடிபு பிரித்தானிப் இராச்சிபத்திக்க புகுத் தப்பட்டிருக்கிற நிடாயத்தைக்க போத்தானிய சக்கா-கபச்சய தற் குள்ளிருக்கும் காடுகளுக்குள்ளே தான அது முதன் முதல் கடை பெறச் செடல் பன்றைப காக்களுக்குள் சோயுஞ் செயயப்படக்.

கூடுமென்னுர் விரக்சங் கொடுக்கப் பட்டிருக்கினறக, எலலாளிகக் கஷ் டங்களுக்க ரகவும், பிரிக்கானியர் இக்யோநக்கச் சுமாதினவ் கெடுப் பக்கு 5ல இக்கிய டைய உரசுடல் முட்டுக்கட்டைபைக் தேர்ப் பார் ச சென் கான் பேடுக்கையா பிருக் Binin.

ஒரு அரசியற் சட்டக்கை யுண் டாக்குவதும், பெரில் பிரித்தானியா வேல்டு ஒரு சிக்க ஒப்பக்கம் செய்து கொள்வதக்கான இக்சிய க ஷனல் அச்சாவ் பட செய்ய வண்டிப முகளா வைக் 8 லோகும் அக்க ஒப்பக்கம் மூலம் 9 சிக்கள்ளியா இக்கிய எளி ்க்கு கற்போது பெற்றக்கொள் வை அகிடக் கூடிய வற்கை பை பெறம். இர் உருப்பர்கம் மூலாக இர் ப கேண்பாட்களின் மனேரில் மாறுக வடையும். அவர்கள பகிக ± கனிப ருடைய பாவர்த ஏற்பாட்டினுல கற போத செய்வதிலும் எக் கணிபரோடு ஒக்கழைப்ப∈ைக அ⊌்த்தைச் செய்த முடிப் எகன்.

#### கிறிஸ் து உலகத்தைச் சப் பூரணமாக்கு தல்

பரிசுக்க வேகா மக்கை கிட் டால், ஏஃவப ஊற்றகளிலி க்த மனுலகன் கடவு எப்பற்றி யறிக்கதை அபூரணமானது, உகக அறிவு போகாதமலை பரிசுத்கவேதாக மம் மனுஷனுக்கு அவனது கிருட்டி கரைப்பறற்ப பூரணமானதம், கிரப் த்ககுரிய நமான வோர் வளிப்படுத் தவேக் கெ கெகிறகினுல், அது முக் கிபமான ம. "அவர ஐசுவரிபமுள் ளவசுமி நக்கம், அவருடைய தரித் தாத் தனு வ கீங்கள் ஐசுவரிபவான க ளாகுபபடிக்கு அவர் உங்கள் கியித் தந்தரிக் பாணிர்," எண்ணும் மகா உசுகை கிககப சக்கியத்தை உரு பித்தக்காட்டுவ இவே அது மக்க வி சேஷபான து.

அப்படியே மணைன் பேசு தேறின் தனினு ஃல சமஞ்சணமாக்கப் பரிசுத்த ஆகமங் LILL II O GOU HOULI கூறங்கைறு. "எல்வவற்றிலும் கீங் கள அவராற சப்பூரணமாக்கபபட்டீர் கள்" எனப் பரிசுத்த பவுல் தைரியத் தோடு செக்க இரண்றும்.

உலா அடை பெப்படிக் குறிஸ் த

Fig musacail

1. கறினது உலுகிலுள்ள கில பேறிக்ஸைச் ச பூரணபப்பித்தஞர். சிற் பம், அறிவு எடைபன எவலாம் கிறின் து சிறை ச. பூரணப்படுக்கப் பட்டது. தற்கை பார்க்கம் மன்ஷ அடுபடுமா **ப**கைளி ≟**ல** பெரிய புர\_சிபை யுண் டாக்கி மிறுக்கின்ற உழகிகம் வ புக்ப எண்ண உக்கோ உருக்கில புகு சு மிறுக்கே முத அகேக் உல ை தாபன கலின்யு .. கால பழக்க மழக் கங்களேயுப்,சிலியத்தக் தன்பாசைட் ட வக்காயும் அது அக்கமிருக்க - மத

2 அவர் உலகத்தன சமூக வாழ்க்கை கணேகை சப்பூர்வை பர்த்தபிருக்கண்று டல்க கண்ணம் கள் சமூக வாழ்களைக்க முறும கள் சமூக வாழுக்கை கூல பிறுவ கரியை சசப்படே செய்யும். உண் பையும் மே - மையும் ன சிக்கண் களில் முக்சில் கை என்றைப்படுத் தாகூடிய சிவனும் சக்கியு முண்டு. கிறலைகள் எணைமுற் கிக்கள்வும் ஒரு சாத்தினுடைய யக்கை உருப்பிக்கம். எவிச்சலுக இற செக்கைப்படும் சமூக செல்வக் குதை தல**ற**்ப*ொட*்து கிறிஸ் உ கினே ஸ் ஸ்கூற எங்க சசு ஹங்க நேதே உழக்கே சுழுகவ ழக்கையில சனமைப்புள்ளட் <sub>'</sub> வந்து

் அவர் உலகத்தின் சண் மார்க்க, ஆனக்குரிப் சினியத்தைச் சப்பூர் வையக்கு ரூர். டி அக்காதல் காம் பெரிஞர் 国局的面 கையைப்போல ஒருகதும் ஒருக்க தும் பேசினத்கள்'' அவர கோகள்கள் எந்த அறிகிகத்தும் கலநியுடன் வெறுநை நட்டுக்குக்கு அடிக்கு இது சேற்றுக்கொருந்பபரம். ம்த்துக் கும் பெடுக்கையும் விடிக்கொaham.org

Seins me man.

G. D. Thomas, Uduvil, Chunnakam.

(1) கடவின் பற்றிய வாத கட் வு கோப்பற்றிப் (Paris I de Zon Fio I storici & Bim p மார்க்கம் பே. திப்பதினை அன சிக் செய்யான வழி. ' துட்பு கன் பிள் கோக்கு இரக்குகிறது போல்' என்ற சொரைப்படு பெழைப் ஏற்பட்டின் கல்ல உவமானம் அந்தக் கொடப்பட் ருச்சு ஈல்ல ஓர் கருக்கைக் ⇔க∎ டுக்கு, வகை பர்திப விரின் நகின் உபகோக்கோடு வழகுர் சர்நேர உத்து முள்ள பென்று வேற்கு.

(2) மனுஷு கோப் பற்றி ப பேச கடவு எ எ எல மனுரை கம் பிக்காகும், மனுஷ செல்லாருள் சகோகரர் ஆகவே மனுஷரென் லோரும் ஒரு குடுப்பம். ஆக்க உப கேசம் செயிக்கோன்மையை அடக் கும் கொடோம் அகலும் ைத்தனமை சிலகும் இது சரியாய் ஒப்புக்கொளப்பட்டல மனுஷ பொன்று விலம், சக்காதாத் தவம் உளதேல நிலவும்.

(3) மறபடி முறக்கவின் அவ கிய சதையும் அக்க ஆசி வாதத் கையு பற்றிய ோதின். ்ரீங்கள ம் அப்டியும் சேற்சக்கண் செட்டி கக் கிட்டில் மகரியம் இந்தப் புதச் கிருடிப்பு இந்தச் சிர்பத்தைச் சரி யாயச் சிக்கப் பக்கு ப்படுத்துகள் நது. கடவுரோப் தேதயமாய்ச் சின்க மனுயுள்ள ஆராக தன்றது.

யாழுப்பாணச் சுதேச சுவிசேஷ சங்கத் பன் நூறுவருடச் சரித்திரம்

அன்பர்களி

மாழ்ப் பணக் கதேச ககிசேஷ சங்கம் 1319ம் ஆண்டு மே மசம் ஆரம்பமனது. ஆகள் 1918ம் ஆண்டு மே மாசம் அச்சகைகள் சகம்கம் (நூமுண்டு) இச்சக்கத் தின் நுறவருடச் சரித்திரம் இபற் ரப்பட வண்டு வென் புக்கைக்க திர்மானமாயிருப்ப உணு அகைக காலக்கொடக்கியை வழக் ஒரு மர் ஏற்ப டி ப்பத்தையர் அச்சரிக காத்பைச் செவ்வனே எழும் முடிப் பதற்கு உங்கள் உதவி தேவை.

ஆக்கிறைய வின் குறிக்கப்பிம் விஷப்ப வரில் ஏ காவ து தெரக்கிறக் தால், அகை எனக்கு எழுக் உறிங்க கும்படி கேட்டுக்க்கான குரிக்கன்.

1. 1898ம் ஆக்கி கடக்க பென யூ 9.9 க கொண்டாட்டத் கைப்பற்றிப அறிக்கைப் க்காவ வை, அதற்கு முந்திய எந்த ஆன் முன் அறிக்கையாக பாவ அருக் தால அடை அனு டுபையுக்கா.

2 18லக்க ஆண்டு பொன் பூரெனிக்கொண்டாட்டம் உடுகில ஆல பக்க . கடை பெற்ற பட்டு, வ்பல் வக்கிற்கு இரு முன்ற விரும் விரும் விரும் குக்கி கடு விரும் விரும் விரும் DIS DOL சத்தை 100ம் வருடக் கொண்டாட் டத்தின் பேடித் ஏற்றக்கள் என்ற ST of SOI I .

அவரகல் சாமங்களாவன:---

, S. G. C. Brisin

, W P. A . அல்கக் அவச மெடிகேல்டி

கமிர்க்ஷ சங்க வேல்வின் 3 மூலங் குணப்பட்ட படிய இறிஸ்த அடும் ஸ்கள், விறிஸ்த தளியாட்கள், இயர்களின் காமக்கள்.

மேறும் விச்சடி சம்பவற்கள்.

கடிதத்துக்கு விடை

29 - 6 - 45 g is Gard ini-வேற பக்கிரிகையில் "மன்றி மற வேஸ்" என னுட்ட கில பச்சை வெட் டிப் பத்திக்கியர் எழுகிலுற்றை ஆட்சேசித்து, ஜீவன் டகறர் க. சொல்லமா அவகள் ஓர் வியக மெழுதி கமக்கணுப்பி விருக்கேன்ருர்

முகலாவது டக்றாவர்கள் " என்றி" **எனும்** பகக்கக்கு வ**கா** விலக்கணக்கட்டி, 'கண்றிபாவுற ஒரு வன் மற்றொருவனுக்கு மனம் வக் குக் சாய்கள்ளால் இனிகம் செய்த ன்கம்." ...... இக்கமம் கூறிய கன்றியும் தம்பயன் கருகூற செய் பப்படின் உர்தமம்" மெனவேறு!. 18:64 ஆண்டு கொடக்கமாக மணற் றிடலாம் பாழ்ப்பாண கட்டு i கவக்க அமெரிக்க மிஷனரியார் கலகி சம் அம்பில் வருவ்பில் இரும் கொடிக்க க வுக் குறல்படுதாக்கி எப்போறிக் தாடிக்கு வருக்கு இருக்கு சிர் தூக்கு க கோகு லோக்கொடி பற சோட்டியை சான்னோக்கணி" ெய்து நார் **உணைக**ு, எத நுக் குல்ந்து நாழ் தொழுட்கை — இபத நூத்து தார் **உணைக**்கு பக்கினார் உ யுக் ஆடுகல் வகையையுகை போரும் சமன் செய்த சேர் அருக்குவ கோல போரை சான்றோசேயன்றி மற்றை றையோர் அறிபார்.

ஏழா**பிரம் உடை**க் கட்**பர** விராது, கம**் கங்கிருந்த செ**கா சிரம் களே 1 உலைம் பொ**ருட்**படுக்காது, க்யா 2 கண் வரின் **அரசுக்க**ளாம் கம் miles , wis, department deis தி , பணிகி**டையை ப**ழ்ப்பணத் த**வர் 'கே அம்' பெறை** ஒப்புக் கொள்ளா**த போவர்களர்** 'க்ககை வைக்கேகை' **கொள ருகப்**பரத்தத் தணிவுகிரா**ளரும் இமா**ன் டக்றா அவர்கள**தான அப்படிச்** செப்பத் தணிவர் ப**த்திரிகா**விரியர் மிஷனரி க**்கி முலவப் பாழ்**ப்பாணக்கில் கி**சேஷம்பெற்ற விலை**ச்ப மாரன் சுளின் அட்டவ**்ன** பொன்ற அக்கு செ செறியுக்கி அம்பகரன்க ன் வது அவர்கள் சகத்தில் பார வது மிஷன்சி கவளின்னுற இவம பெற்றேச்படின்ச் செல்லக் தணி we . waspilles alors, the see floris யாழ்ப்பாண துக்குச் செய்த கண்டை கள்ப் புறன்னட்டாயக் கானப் டும் டக நர் பேர்ஸ்வரரை கட்ட பேர்ந விப் புகழுத்தால்.

பூர் பண்டிசர், ஸ்கடர் வைத்தி பர், அவர்க் பண்டிகர், அல்லர்க மிகிப்பட்கார், 'ஆடிரிகம் கொண்கள் களுகுத்தி' படிப்பில் அத்து அம்மாள், நிலைக்ஸ் அம்மாள் போன்ற மிஷ்களி தம் நமன் கரு நார் படிப்புக்கைய் வர் தன்?? பார்க்கி மத்தொண்ணி.

மேற்கு வித்த கட்டுரையுற் பக் திரிகாரிரியா எடுத்துக்கொண்ட விஷ யம் ஒஃமேவென்ற. அரசாங்.க் தன்ற உடமையைச் செய்யுக்கழிய, மிழை எர்**டார் சென்**றவோ நாறுண் டாக வாழ்ப்பாண தத்த முக்குக் வாஸ் தமத்தில் வாண்கவு வடைகும், அகைக்குறிசது என்மை செறிறுர் கலறிப்பிரக்ச வேண் சிசென் [16 34 8 31] பது ம்ம.

#### avanie min

ஸ்க்ரீகள் சக்கத்தின் வருவநாக்குக் . டைட்டம் ஆயணி முரும் te தித்த சனி: இழக்க சம்மத்தம் t மணிடோல் உடுவில் இவே லைய சில் கணுடையியதும். தமுஷ செ. ஓ. தொருந்து இத்திய சபையைத் சோர் வரசிக்க மாவரும் என்றில் Distanti das Manager B State

K. Saravanamuthu, Bouy, W. M. S.

23-2,

The Morning Star

Friday, July 20, 1945.

# THE CHRISTIAN COUNCIL CONFERENCE ON EDUCATION

We find that the Ceylon Christian Council is convening a Conference to discuss the recommendations of the State Council with regard to the future educational policy. Such a conference is bound to be of great help to the various Churches as they attempt to think out the future policy of their own educational programmes. There are four source that we would like to

tempt to think out the fluther policy of their own educational programmes. There are four points that we would like to urge as things to be remembered in the discussions that will take place on the 7th of August:—

(1) Christian Churches must approach the problem of education not in terms of past history or vested interests, but in terms of obedience to God's guidance as to the future programme of the Church. If the Church is to commend God in Christ to the people of this land, it must seek to base its work on the goodwill of the people. Any idea of seeking to defend our own "interests" as against the interests of others will militate against the gospel.

(2) While certain trends in

tate against the gospel.

(2) While certain trends in the Special Committee's Report on Education as well as in the recommendations of the State Council may be unwise or unjust, the general tenor is clear, and that is, that the country wishes to make education a national asset. With this ambition all right-thinking people must be in sympathy. There can be no question of making education a matter of private advantage.

(3) Since Ceylon is tasting, for the first time in these last few years, a large measure of

for the first time in these last few years, a large measure of self-government, there will be the natural tendency for power to corrupt those who wield it. One way in which this expresses itself and has always expressed itself in other countries is the attempt of the State to control all education. It is our wisdom to help all those who foresee this danger and to fight for the securing of a place for private enterprise to take a share in the education of the country. Happily, the State Council also expressed this opinion when they turned down the two amendments which sought openly to do away with denominational schools. schools.

schools.

(4) Christianity is by nature a converting religion, and as long as the Christian Church remains true to the demands of the gospel, it will have to bear the burden of the "stumbling block" of the gospel. This means that some of our fellow citizens who know the claims that the gospel makes on them will react to it, and to us who have to state those claims, with opposition, The Church should take no action in the simple hope that by such

those claims,

The Church should take no action
in the simple hope that by such
action it will placate opposition.

Opposition there will always be.

It is a pity that before this
Conference of the Christian Council in which all shades of opinion
among Christian Leaders will be
expressed, individual Christian

Leaders have made public their expressed, individual Christian Leaders have made public their immediate reactions to the State Council's decisions. Immediate reactions are not always well considered and tend either to be panicky or assertive. We do hope that all decisions arrived at the Conference on the 7th August will help the Churches to arrive at a balanced judgment under the Will of God.

## SHOULD CHRISTIANS SUPPORT SOCIALISM?

(Mr. C. S. Paul's address at the Bangalore Conference Continu-

ation.)

The question presupposes knowledge of certain facts. What are the facts concerning capitalism, socialism and Christianity? Capitalism, based on the freedom, initiative and enterprise of the individual, served a useful purpose in the past, but seems to be outliving its days of usefulness. Today its evils are more apparent than its merits. The evils are unplanned production, maldistribution and distribution, with the attendant evils of unemployment, scramble for raw materials, markets, colonies, disparity in wealth, tension between the classes, wars, and, in short, the exploitation of the poor and the use of man as a mere means instead of as an end in himself.

man as a mere means instead of as an end in himself.

What is the socialist challenge? Socialism is a system of life based on the freedom of the individual within the collective whole. It substitutes the service motive for the profit motive in production and distribution. Private ownership is abolished and all the means of production is state owned, for the state is representative of all the people in the classes society. This results in planned economy with a plan and a programme. It offers a refreshing contrast to the chaos under the capitalistic order. In a socialistic society the tension between the classes is removed, for all become workers for the common good. The age long ideal of the Kingdom and God ends where every man is at once an end and a means is realised. The value of human personality is childhood, youth, manhood, womanhood, motherhood, old age etc. In the matter of method for implementing the ideals, it retains the experimental attitude of mind. In such a society science enters on its own and becomes a faithful ally of human progress; the machine a faithful servant. Socialism is not only eminently moral but provides conditions for the development of the virtues.

Jesus emphasised in his life, teaching and adath the infinite worth and

Jesus emphasised in his life, teaching and death the infinite worth and value of the individual. Jesus also gave the central place to the idea of the Kingdom of God, Socialism secks to realise tness on the earthy plane. In this connection it might be asked, why be fair and just to man? The answer is because man is a centre of Eternity and not merely of time. Thus Christianity provides the adequate reason for the things attempted by socialism. This eternal destiny of man provides not only the justification for but also the supplementation of the materialistic basis of socialism. Further, however ideal the external conditions may be, the inner problems of man and society need the tedeeming grace of God. Hence Christianity should support and supplement soils more the spiritual site.

Mr. M. Sunder Rao's address.

#### Mr. M. Sunder Rao's address. (summary)

(summary)

The previous speaker has delineated the play and interplay of economic forces making for free enterprise and collectivism in the history of mankind. This question concerns not only Christiane, but followers of other faiths and no faiths. But when a question is asked—Should Christians support Socialism? one means thereby—Has a Christian as a result and implication of his faith, anything significant to contribute to this great human problem.

The previous speaker has given us a programme of action wereby we may realise the socialistic economic order. My interest in this question is not from the legislative, organisational point of view. It has been said that God made man out of clay and then breathed the spirit into him. We are not disputing the contour and substance of the world, but with the nature of manifestation of the spirits.

The ultimate problem of our present society is the problem of inequality and injustice. The prime need is for harmony and community.

Looking at the subject from within outside, how can we get the social and the contour and substance of the world, but with the nature of manifestation of the spirits.

equality and injustice. The prime need is for harmony and community.

Looking at the subject from within outside, how can we get the solution? I have a great fascination for Adwaitin's outlook on life. He is faced with the fact of truth and falsehood, good and evil, beauty and ugliness, permanence and transcience—in a word he is facing disharmony and chaos in life. What is the Adwaitin's remedy? He says—through discipline, devotion and discrimination acquire sampaidarsham—the profound vision of the unity of all reality and existence. This, he says, enables one to transcend the differences and arrive can audity for one self and with the rest of the universe, Given that appired, legislation and organisation become possible and workable.

Have we such a vision and a spirit?—that is the question. I believe we have such—I dare call it the Ecumenical Vision. This is both a vision and an experience of the fact that in Christ, God has, as it were, worn mankind—uniting it with himself and binding it in one bundle of life with himself. Here is the source of our individual and collective sense of unity, fellowship and harmony. Once such a spirit and vision is won, practical working out programmes of action becomes possible and effective. Some people believe that all that is needed is a cut and dried programme of action, point by point. Others hold what is needed is an individual spiritual vision. But as Christians we assert that only in the measure that both these are gained and worked side by side that any social order can gain direction, content and solidity. The Christian's peculiar responsibility and privilegis to remind the practical man of the need for "ecumenical vision and experience."

#### Discussion

Discussion

In the discussion it was pointed by some speakers that while the Russian experiment commended itself by its great achievements, the use of force as the means, is not Christian. The reply to this charge was given by others who pointed out that the Russian situation did not permit any other alternative, and Christ's methods were not followed by any of the so-called Christian Powers, whereas Russia made no pretence of any profession of Christianity. Another question that was raised was why communism took the kernel of Christianity, while the church was satisfied with the shell. To this in reply it was pointed out that the Church concentrated on the spiritual as the line of least resistance, while the communists dealt with the material life of man. The philosophical foundations of communism, economic deferminism and the materialism of the 19th century are untenable and contrary to Christian principles. Separation of Russian economic planning and State control and ownership and management from its anti-spiritual basis, is rendered necessary if Christians are to adopt communism. It is becoming clear that in modern times, both the body and the spirit have to be met squarely and their demands satisfied. Religion, in general, and Christianity would have a much greater future and fulfil their functions of generating the higher life. If the hungry stomach and the other needs of our material existence were provided for without the insecurity and anxieties now attending on our present capitalist system. It was further pointed out that, apart from state action, groups should try to live on the principles of common sharing on the basis of equality, and an appeal will have to be made to such as are prepared to experiment on such lines.

#### Findings

Findings

1. This Conference feels that there is much in socialism that should be welcomed by Christians as being in conformity with the mind and teachings of Jesus.

2. It also feels that man's injustice to man, the tension and disharmonies among peoples are inherent in the capitalistic system as such and that the future peace, happiness and progress of mankind can be secured only through a radical change in the present order, which will be socialistic in its principles, plan and programme.

3. This Conference, therefore, commends the careful and sympathetic out in Russia.

4. The Christian cannot accept the materialistic dialecties or the anti-God campaign of the communists. The Christian should insist on taking the first commandment along with the second, for they are inseparable and the one without the other is meaningless.

An Appeal

#### An Appeal

The Bangalore Conference Continu-ion at its twenty-eight sessions,

having considered that it is of suprema importance to our national existence that the struggle for independence should be carried to a victorious end at an early date, and that this struggle for freedom can never end in victory until wellberate the power that comes from unity alone—which unity cannot be achieved without overcoming the obstacles oreated by communal prejudices, and that communal claims for justice and fairplay cannot be met in a society structured on caste and class basis, impresses on the nation the need for a social revolution, based on the principle that every man should give according to his need, and calls on Christian, Hindu and Muelim youth to start the revolution without delay and in order to attain the purpose in view adopt and put into operation the following seven-pointed programme:—

1. No Caste. The members of the cell, described below, should express their renunciation of caste by eating together openly.

2. No Class. The members of each cell, especially those who are in a position to do se, should set aside a tithe of their net incomes towards a fund to be owned by members in common and used for meeting unembers.

3. Productive Work. Every member of the cell should set apart a portion of his time stills.

common and used for meeting unemployment and ill health among members.

3. Productive Work. Every member of the cell should set apart a portion of his time daily for the production of food by gardening, or the production of food by gardening, or the production of clothes by spinning.

4. Common Ownership. The essentials like food and clothes should be lifted from the category of private ownership, and experiments should be made for the enjoyment of these as the common property of the group. Equal distribution should be effected by rationing according to the need of the members.

5. Co-operation. The members should extend the principle of co-operation to every field of economic activity. A start may be made with common kitchens or movable canteens.

6. Replacement of Monsy. Money should be replaced wherever possible by social and moral effort of which it is a token.

7. Religious Unity. The members should endeavour to secure harmony among followers of different religious in the group, by translating their ideals into action and by bringing to bear religious inspiration and zeal on furthering the social revolution. Thus religious discussions, disputations, comparisons, attempts at conversion, should be avoided and religion saould manifest itself in loving service and contribution to cell welfare.

The Conference recommends (1) that the technique of "cells" be adopted for implementing the programme, (2) that the cells maintain the revolutionary spirit, (3) that cells be mulpiled and extended as rapidly as possible, (4) and that Christian young men and women should throw themselves into the social revolution along with their Muslim and Hindu comrades.

Cell Structure

### Cell Structure

of 5 or 7 members but not more.

2. Every cell should be composed
2. Every cell should consist as far
as possible of (a) members of different castes—one Brahmin, one nonBrahmin, one Muslim, one Harijan,
one Christian at least and (b) of
members from different economic
levels—rich, middle class and poor.

From "The Guardian."

#### Notice

The Annual Meeting of the Women's Missionary Society, will be held at Uduvil Church, on Saturday the 4th of August, at 4 p. m. All the ladies of the S. I. U. C. are kindly requested to be present. Please keep this date free.

K. Saravanamuthu,

K. Saravanamuthu, Secy. W. M. S.

## BOOKS OF SPECIAL INTEREST

"THE CASTES, CUSTOMS, MANNERS AND LITERATURE OF THE TAMILS" — By SIMON CASIE CHETTY.

Price Re. 1 - 00; (Postage Cts. 25).

A work of great interest to students of this subject,

"OUR PLACE IN THE CIVILISATION OF THE ANCIENT

WORLD" — By K. BALASINGHAM.

Price Cts. 75; (Postage extra).

A lecture covering a wide field of historical inquiry.

GENERAL PUBLISHERS LTD., 20, Parson's Road, Fort. P. O. Box 305, Colombo.

Frinted and published for the American Ceylon Mission by Mr. V. Joseph Arianayagam, residing at Tellippaiai, at the American Ceylon Mission Press, Tellippaiai,